


Chezhumai



செழுமை



T I S T F a r m e r s H e l p W o r l d w i d e P r o b l e m

The International Small Group & Tree Planting Program

TIST India: 19/8, Lake View Road, Kottur, Chennai 600 085, Tamil Nadu, India
Phone : +91 44 42188438 / Mobile: +91 9840299822 / Email: josephrexon@tist.org

HELPLINE

For any information or help
Dial 9003020836 / 9003020837

If you have any difficulty in
TIST Program dial 9840299822

Our landline: +91 44 42188438

Our email: josephrexon@tist.org

Our address: 19/8, Lake View
Road, Kottur, Chennai 600085

தொழில் முறை உதவி

எந்த தகவல் அல்லது உதவிக்கு
9003020836 / 9003020837 ஐ டயல்
செய்யவும்.

டிஐஐஎஸ்டி திட்டத்தில் உங்களுக்கு
ஏதாவது கஷ்டம் இருந்தால்
9840299822 ஐ டயல் செய்யவும்

ஏங்களது தொலைபேசி
+91 44 42188438

ஏங்களது மின் அஞ்சல் (ஈ-மெயில்)
josephrexon@tist.org

ஏங்களது விலாசம்
19/8, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர்
சென்னை 600085.

How to keep the ground wet always?

To keep the ground surrounding the tree wet round the clock, use the coconut fiber. Coconut fiber is very thick and it will not allow the direct sunlight to fall on the ground at the same time it blocks the heat wave to enter the ground. When the heat wave and the direct sunlight are blocked, then it is sure that the ground in that area will always be wet when compared to the other open land. If this method of using the coconut fiber is followed along with the drip irrigation, then it is sure that all the members can do wonders in their tree planting work. There will not be any causality even during peak summer.

நிலத்தின் ஈரத்தன்மையை எவ்வாறு நிலைநிறுத்தலாம் ?

மரங்களை சுற்றியுள்ள நிலமானது எந்நேரமும் ஈரத்தன்மையுடன் இருக்க தென்னை நாரை பயன்படுத்தலாம். இந்த நார் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் சூரியனின் வெப்ப கதிர்கள் நேராக நிலத்தில் விழுவதை தவிர்த்து, வெப்ப அலைகள் நிலத்தில் ஊடுறுவதையும் தவிர்த்து, இதனால் நிலம் காய்ந்து போகாமல் ஈரத்தன்மையுடன் இருக்கிறது. ஆனால் வெற்று நிலமாக இருந்தால் சூரிய வெப்பமானது ஈரத்தன்மையை வற்ற செய்துவிடும். சொட்டு நீர் பாசன முறை மற்றும் தென்னை நாரை பயன்படுத்துவதின் மூலமாக குழுவினர் தங்களின் மரங்களின் வளர்ச்சியில் அதிகியங்களை காணலாம். உச்சகட்ட காலத்திலும் வெப்பத்தால் எந்தவித சேதமும் இருக்காது.



Ice land is shrinking due to global warming. This polar bear is losing its homeland. It is not too far for our land to get buried under the sea due to global warming - Plant trees to get saved.

If you want to be happy for a year, plant a garden; If you want to be happy for life, plant a tree.

துருவத்தில் உள்ள பணி பிரேதேசம் உருகிறது பூமி வெப்பம் அடைவதினால் இந்த பணி பிரேதேசத்தின் கரடி அதன் இருப்பிடத்தை இழந்து வருகிறது. நாம் வசிக்கும் இந்த பூமியும் கடலுக்குள் புதைந்து போவதற்கு வேகு தூரம் இல்லை - மரம் நடுவோம் பூமியை காப்போம்.

ஒரு வருடத்திற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தோட்டத்தில் செடிகளை நட வேண்டும், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் மரங்களை நட வேண்டும்.

Mr.S.K.Shanmugasundaram, IFS, Deputy Conservator of Forests, Tiruvannamalai District, visited TIST Program areas

On 31st October 2008, Mr.S.K.Shanmugasundaram, IFS, Deputy Conservator of Forests, Tiruvannamalai Districts made a visit to TIST tree groves in Thurinjapuram Center to see how well the trees are planted. He interacted with the TIST members and gave them several tips on tree planting activity. The members asked the DCF whether intercropping can be done in-between the newly planted teak trees, for which the DCF said that yes intercropping can be done for 4-5 times continuously from the initial stage of the trees. He also suggested that black gram (ulundhu) can be practiced as good intercrop in-between the teak trees. Practicing intercropping is a best practice, which would give additional revenue.

துணைவனப்பாதுகாவலர் திரு. எஸ்.கே.சண்முகசுந்தரம், இ.வ.ப, அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் TIST திட்ட பகுதிகளுக்கு வருகை தந்தார்

அக்டோபர் 31, 2008 அன்று துணைவனப்பாதுகாவலர் திரு. எஸ்.கே.சண்முகசுந்தரம், இ.வ.ப, அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் துரிஞ்சாபுரம் மையத்தின் சில TIST தோப்புகளுக்கு வருகை தந்து, மரங்கள் எவ்வளவு நன்றாக நடப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தறிந்தார். அவர் Tist உறுப்பினர்களுடன் உரையாடினார் மற்றும் மரங்கள் நடும் செயல்கள் குறித்து சில குறிப்புகளை வழங்கினார் இந்த உறுப்பினர்கள் புதியதாக நடப்பட்டிருக்கும் தேக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிர் செய்வது குறித்து கேட்டனர் அதற்கு துணைவனப்பாதுகாவலர் கூறுகையில் ஆம் ஊடுபயிர் செய்வது சிறந்தது அதாவது மரங்கள் நடப்பட்டதிலிருந்து 4 லிருந்து 5 முறை தொடர்ந்து பயிரிடலாம் என்றார். மேலும் அவர் கூறுகையில் தேக்கு மரங்களுக்கு இடையில் பயர்செய்ய உளுந்து ஒரு சிறந்த ஊடுபயிர் என்றும் கூறினார். ஊடுபயிர் செய்யும் சிறந்த செயல்பழக்கமானது அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை தரும்.



Mr.S.K.Shanmugasundaram, IFS, Deputy Conservator of Forests, visiting TIST groves
திரு. எஸ்.கே.சண்முகசுந்தரம், இ.வ.ப, துணைவனப்பாதுகாவலர் TIST யின் தோப்புகளை பார்வையிடுகிறார்

Gowri Small Group of Thiruthani Center

The members of Gowri Small Group are following the best practices of TIST at Gollalakuppam Village in Thiruthani Center. In an area of 1.5 hectare the members have planted 257 mango trees, which are one year old now. They are also maintaining 600 teak seedlings in a nursery, which would be planted by November end. The members take great care for the young teak seedlings. The seedlings are kept in shade near banana trees. All the seedlings are arranged in lined manner and with the help a thread all the seedlings are tied gently on the polythene bag. The members say that, by tying the seedlings bags together, the bags do not slide down during watering or wind. This will keep the seedlings grow straight vertically. They also say that, they believe in natural manure.

திருத்தணி மையத்தைச் சேர்ந்த கௌரி சிறுகுழு

திருத்தணி மையத்தில் கொள்ளாலகுப்பம் கிராமத்தை சேர்ந்த கௌரி சிறுகுழுவினர் டிஐஎஸ்டி-ன் சிறந்த செயற்பழக்கங்களை கடைபிடித்து வருகின்றனர். இக்குழு உறுப்பினர்கள் 1.5 ஏக்கர் பரப்பளவில் 257 மாமரங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர் இம்மரங்கள் ஒரு வருட வயதுடையது. மேலும் இவர்கள் வரும் நவம்பர் இறுதியில் நடவு செய்வதற்காக 600 தேக்கு கன்றுகளை தங்களுடைய நாற்றங்காலில் வைத்து பராமரித்து வருகின்றனர். இவ்வுறுப்பினர்கள் இந்த இளம் தேக்கு கன்றுகளை அதிக அக்கறையுடன் பராமரிக்கின்றனர். இக்கன்றுகள் அனைத்தும் வாழை மரம் அருகில் நிழல்படுமாறு வளருகின்றன. அனைத்து விதைக்கன்றுகளையும் கயிற்றின் உதவியோடு கட்டி வரிசையாக அமைத்துள்ளனர். இவ்வாறு கட்டப்படும் போது விதைக்கன்று பைகள் சாய்வதில்லை இதனால் காற்றினாலோ, தண்ணீராலோ பாதிக்கப்படுவதில்லை இவ்வாறு பாதுகாக்கப்படுவதால் இக்கன்றுகளின் வளர்ச்சி நேராகவும், செங்குத்தாகவும் வளமுடியும் மேலும் அவர்கள் உரங்கள் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.



Members of Gowri Small Group in their grove
கௌரி சிறுகுழு உறுப்பினர்கள் தங்களது தோப்பில்

Do not mistreat the environment

Air, water and soil are our nature, our environment. Future needs a good environment. Our developments and comfortable life should not abuse the environment. We are presently living in a violent world because our ancestors mistreated air, water and soil. Our main goal in TIST activity is sustainable development, which includes pollution free air, water and soil. After transplanting the seedlings, few group members throw away the polythene bags of the seedlings in the land where the seedlings are transplanted, which is a wrong act. Collect all the polythene bags and sell it for reuse, this will get you some money and more importantly you are avoiding soil pollution. Furthermore, stop using chemical fertilizers, which pollutes soil and air. We need to secure the natural resources, which is very much essential for man to live.

கற்றுசூழலை முறையாக பராமரிப்புகள்

காற்று, தண்ணீர் மற்றும் மண் இவை அனைத்தும் நம் இயற்கை மற்றும் நம்முடைய கற்றுசூழல். நம் வாழ்க்கைக்குத் தேவை ஒரு நல்ல சுற்றுசூழல். நம் முடைய முன்னேற்றத்திற்காகவும் சொகுசான வாழ்விற்காகவும் கற்றுசூழலை பாதிக்கும் தகாத உபயோகத்தை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்கள் நம் இயற்கைக்கு இழைத்த தங்கினால் நாம் ஒரு முரண்பாடான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நிலைத்த காற்று, நீர், மற்றும் மண் வளத்தை உருவாக்குவதே Tist ன் முக்கிய நோக்கமாகும். சில சிறு குழு உறுப்பினர்கள் மரங்கள் நடவு செய்த பிறகு பாலிதின் பைகளை மரங்கள் நடவு செய்த இடத்திலேயே விட்டு செல்வது ஒரு தவறான செயல் பழக்கம், மாற்றாக அனைத்து பாலிதின் பைகளையும் ஒன்று சேர்த்து விலைக்கு கொடுப்பதன் மூலம் சிறிது வருமானம் பெறுவதோடு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் முக்கியமாக மண் மாசுபடுவதை தவிர்க்கலாம். மேலும் வேதியியல் உரங்களை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பெருமளவு மண் மற்றும் காற்று மாசுபடுவதை தவிர்க்க முடியும். இயற்கை பாதுகாப்பு என்பது மனிதனின் நிலைத்த வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாகும்.



Natural manure collected by Narmapallam Small Groups
நர்மாபள்ளம் சிறுகுழு உறுப்பினர்களின் சேகரிக்கப்பட்ட இயற்கை உரம்

Free Seedlings from Forestry Extension Center

Forestry Extension Center, Poondi distributed free seedlings to several TIST Small Groups at Placepalayam and Thiruthani Center. Mr.I.Kannan, Ranger, Forestry Extension Center, Poondi visited few of the TIST tree groves and attended few TIST node meetings too. He explained about the importance of trees and gave a demonstration on how to plant teak trees. He also explained to the members how to tree the leaves and unwanted branches in teak trees. TIST conveys a big thanks to the Forestry Extension Center for the free seedlings and a special thanks to Mr.I.Kannan for his knowledge transfer on trees to TIST members.

காடுவளர்ப்பு வன விரிவாக்க மையத்திலிருந்து இலவசக்கன்றுகள்

வன விரிவாக்க மையம் (பூண்டி), பிளேஸ் பாளையம் மற்றும் திருத்தணி மையத்தைச் சார்ந்த சில TIST சிறுகுழுக்களுக்கு இலவச கன்றுகளை வழங்கியது. திரு I. கண்ணன், வனச்சரகர், வனவிரிவாக்க மையம், பூண்டி-இவர் Tist-ன் சில தோப்புகளுக்கு வருகை தந்ததோடு மட்டுமல்லாமல் Tist ன் கணுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். ஆவர் மரங்களின் முக்கியத்துவம் பற்றியும் மரங்கள் எவ்வாறு நடவு செய்ய வேண்டும் என்பதையும் செயல்முறையில் விளக்கினார். மேலும் அவர் கூறுகையில் தேக்கு மரங்களில் உள்ள தேவை இல்லாத இலை மற்றும் கிளைகளை எவ்வாறு அகற்றலாம் என்றும் விளக்கினார். இலவச கன்றுகள் வழங்கியதற்கு Tist India பூண்டியை சார்ந்த வன விரிவாக்க மையத்திற்கு நன்றியை தெரிவிக்கிறது மேலும் மரங்கள் வளர்ப்பு பற்றி பகிர்ந்து உரையாடியதற்கு வனச்சரகர் திரு. I. கண்ணன் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.



Mr.I.Kannan, Ranger demonstrating the procedure to plant teak trees to the small groups of Katchur village

திரு I. கண்ணன், வனச்சரகர், கச்சூரை சேர்ந்த TIST உறுப்பினர்களுக்கு தேக்கு மரம் எவ்வாறு பூமியில் நட வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார்.

Echos Green Small Group of Placepalayam

The members of Echos Green Small Group are following the best practices of TIST at Pappireddikandigai village of Placepalayam Center. They have dedicated more than 7 hectares of land for tree planting under TIST. As of now, they have 612 mango, 773 teak trees in their groves. These trees are planted with good spacing, so that, intercropping can be done for several years. The members are maintaining a huge nursery, full of teak seedlings totaling to 17,000/-. These seedlings are being transplanted from November and the members have planned to plant all the 17,000 seedlings by December end. Beginning of next year, the members of this group would be having trees planted in more than 15 hectares. The members are practicing intercropping too, their favorite short time crop is ground, which they practice it twice in a year in between their mango trees. During October 2008, this group received Rs.1,025 as voucher payment from TIST.

பிளேஸ்பாளையம் மையத்தைச் சார்ந்த எக்கோஸ் கிரின் சிறுகுழு

பிளேஸ்பாளையம் மையத்தின் பப்புரெட்டிகண்டிகை எனும் கிராமத்தில் எக்கோஸ் கிரீன் எனும் சிறுகுழு டி.ஐ.எஸ்டி.-ன் சிறந்த செயற்பழக்கங்களை கடைபிடித்து வருகின்றனர். இச்சிறுகுழுவின் 7 எக்டருக்கும் அதிகமான நிலத்தை மரம் நடவதற்காக டி.ஐ.எஸ்டி-க்கு அற்பணித்துள்ளனர் தற்பொழுது 612 மாமரங்களையும், 773 தேக்கு மரங்களையும் அவர்களுடைய தோப்பில் நடவு செய்துள்ளனர். இம்மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக உள்ளதால் இவர்கள் சில வருடத்திற்கு ஊடுபயிர் கூட செய்யலாம். இச்சிறுகுழு உறுப்பினர்கள் 17,000 தேக்கு மரக்கன்றுகளை தங்களது நாற்றங்காலில் வைத்து பராமரித்து வருகின்றனர்.. அனைத்து விதைக் கன்றுகளையும் நவம்பர் மாதம் மாற்றியமைக்க உள்ளனர் இவர்கள் 17,000 தேக்கு மரக்கன்றுகளையும் டிசம்பர் இறுதிக்குள் நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இக்குழுவின் அடுத்த வருடம் துவக்கத்தில் மேலும் 15 எக்டர் நிலப்பரப்பில் மரம் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்கள் ஊடுபயிர் செய்யவும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர் மேலும் மாமரத்திற்கு இடையும் ஊடுபயிர் செய்வது இரட்டிப்பு பலன் கொடுக்கும் கடந்த அக்டோபர் 2008ல் இச்சிறுகுழுவிற்கு டி.ஐ.எஸ்டி இந்தியா 1025 ரூபாய்க்கான பற்று சீட்டு வழங்கியது



Member of Echoes Green Small Group
எக்கோஸ் கிரின் சிறுகுழு உறுப்பினர்கள்

Node meeting at Katchur Village

On 8th November 2008, Node meeting for Katchur area was organized near the Panchayat Office at Katchur Village. A. Joseph Raxon, TIST Program Director, I. Kannan, Ranger, Forest Extension, Poondy, Tamil Selvi, TIST Training Coordinator, TIST Asst. Area Coordinator, TIST Quantifiers and several TIST members from Katchur and Venkatapuram area participated in the Node meeting.

கச்சூர் கிராமத்தில் நடைபெற்ற கணுக்கூட்டம்

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி TIST மாதாந்திர கணுக்கூட்டம் கச்சூர் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் Tist இந்தியா நிறுவன இயக்குனர் திரு. ஜோசப் ரெக்சன், வனவியல் விரிவாக்க மைய வனச்சரகர் திரு கண்ணன் (பூண்டி ஒன்றியம்), Tist பயிற்சி ஒருங்கிணைப்பாளர், பகுதி ஒருங்கிணைப்பாளர், கணக்கெடுப்பாளர் Tist சிறுகுழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



Small Group members of Katchur and Vankatapuram area at Katchur Node கச்சூர் மற்றும் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த சிறுகுழு உறுப்பினர்கள் கச்சூர் கணுக்கூட்டத்தில்

TIST Asst. Area Coordinator started the Node meeting with a prayer and greeted all the participants to the Node. The TIST Program Director explained about the activities of TIST Program in Poondy and Thiruvallur Block.

TIST பகுதி ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தை இறைவணக்கத்துடன் துவங்கி வைத்து அனைவரையும் வரவேற்றார் Tist நிறுவன இயக்குனர், பூண்டி மற்றும் திருவள்ளூர் மைங்களில் தங்களது செயல்பாடுகளை தெளிவாக விளக்கினார்

He also explained about the objectives and goals of TIST in Thiruvallur District. The important points of the GHG agreement were also explained and the relation between TIST and TIST Participants was made clear. The participants observed interestingly the talk on the global warming delivered by the Program Director.

The Forest Ranger, Kannan in his talk said that, if teak seedlings are planted, it would give more income in the future. He also advised the TIST Participants to get the free seedlings from the Forestry Extension Department as soon as possible and plant it quickly before the rainy season ends.

மேலும் அவர், Tist ன் நோக்கம், குறிக்கோள், இலக்கு மக்களுக்கும் Tist ற்கும் உள்ள தொடர்பு GHG உடன்படிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு, புவி வெப்பமடைதல் ஆகியவற்றை பற்றி கூறுகையில் Tist உறுப்பினர்கள் அவரின் பேச்சை ஆர்வமுடன் கவனித்தனர். இந்த சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த ஒரே வழி மரம் வளர்ப்பு திட்டம் தான் என எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் வனத்துறை சரகர் திரு. கண்ணன் அவர்கள் தேக்கு மரகன்றுகளை தங்கள் தோப்பில் நடவு செய்தால் பின்நாட்டகளில் அதிக வருவாய் பெற வாய்ப்புள்ளது என்றும் மேலும் விரைவில் வனத்துறையினரிடமிருந்து தேக்கு மரகன்றுகளை இலவசமாக பெற்று மழைகாலம் முடிவதற்குள் நடவு செய்யவும் எனவும் அறிவுரை செய்தார்.



I.Kannan, Ranger addressing to TIST groups at the Katchur Node

I. கண்ணன், வனச்சரகர் கச்சூர் கணுகூட்டத்தில் உரையாடுகிறார்

TIST Training Coordinator said that the 3000 free seedlings received the Forest Extension Center would be distributed to the members of Katchur and Venkatapuram area in the presence of the Program Director in the end of Node meeting.

TIST - இந்தியா, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி. தமிழ்செல்வி அவர்கள் கூட்ட இறுதியில் கச்சூர் மற்றும் வெங்கடாபுரம் சிறு குழு உறுப்பினர்களுக்கு, திட்ட இயக்குனர் முன்னிலையில் 3000 தேக்கு மரகன்றுகள் வழங்க இருப்பதை தெரிவித்தார்.

She explained to the members about nursery maintenance and the pit size for planting teak seedlings. She said that the pit size should be 2' x 2' x 2' and the spacing between each pit should be 2 m. She also explained the system to store rain water in slope area in Katchur village. How to carryout the best intercropping system during summer was also explained by her.

In the end of the Node meeting, the Program Director distributed the free seedlings received from the Forest Extension Center to the Katchur small group members. After receiving the free seedlings the group members thanked TIST and Forest Extension, they also assured that in future, they would be planting lot more trees in their land. Finally, the Program Director said that every members of TIST are associates in TIST. He also said that, TIST Program has been designed for you all and you all should take complete responsibility to run the program, TIST will be with you always to give you suitable training and guidance to run the program.

மேலும் அவர், விவசாயிகள் நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து எவ்வாறு தேர்வு செய்வது, தோப்பில் நடும் பொழுது குழி எடுக்க வேண்டிய அளவு (2'x2'x2 அடி) அதாவது (0.75 m x 0.75m x 0.75m), ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் உள்ள இடைவெளி 2m x 2m என்ற முறையில் செவ்வக வடிவில் செடிகளை நடவேண்டும் என்று கூறினார். மேலும் வெயில் காலங்களில் கிடைக்கும் கோடை மழைநீரை எப்படி தேக்கி வைத்து மேட்டு பாங்கான நிலங்களில் கன்றுகளுக்கு பயன்படுத்தலாம் எனவும், இதற்கிடைப்பட்ட காலங்களில் எப்படி ஊடுபயிர் செய்து மரகன்றுகளையும் பராமரிக்கலாம் எனவும் விளக்கினார்.

கண்கூட்ட இறுதியில் Tist திட்ட இயக்குனர் சிறுகுழு விவசாயிகள் அனைவருக்கும் வன விரிவாக்க மையத்திலிருந்து பெறப்பட்ட இலவச கன்றுகளை கச்சூர் மையத்தை சேர்ந்த சிறுகுழுவினருக்கு பகிர்ந்தளித்தார். உறுப்பினர்கள் அவற்றை பெற்று கொண்டு நன்றி கூறி, தொடர்ந்து எங்கள் தோப்பில் வரும் காலங்களில் அதிகப்படியான மரங்களை வளர்ப்போம் என உறுதி கூறினார்கள். இறுதியாக, இயக்குனர் அவர்கள், சிறுகுழு விவசாயிகள் ஒவ்வொருவரும் Tist ன் பொறுப்பாளர்கள் என கூறி Tist திட்டம் உங்களுக்கு உருவாக்கப்பட்டது இதை நீங்களே பொறுப்புடன் வழி நடத்தி செல்ல வேண்டும், Tist உங்களோடு என்றென்றும் உங்களுக்கு தேவையான பயிற்சிகளை தந்து உதவ தயாராக உள்ளது என்று கூறி நிறைவு செய்தார்.



Thamil Selvi, TIST Training Coordinator addressing at the Katchur Node
தமிழ் செல்வி கச்சூர் கண்கூட்டத்தில் உரையாடுகிறார்

Vasantham Small Group of Thurinjapuram Center

The members of Vasantham Small Group are following the best practices of TIST in Mekkalur Village at Thurinjapuram Center. The Pachaiyappan grove of this group is about 2.11 acre in size, in which, 302 teak trees planted with good spacing. In another grove called Ramamoorthy, the members have planted 150 teak trees in an area of 0.93 acre. In total, the members have 452 teak trees with them. The Ramamoorthy grove is full of rocks and is in poor condition for agriculture, and so the members decided to plant trees by joining in TIST Program.

The last quantification on this group was made on 26th May 2008. The members cooperate well with the quantifier during quantification and they also participate in all the activities of TIST. They have also planned to plant another 1000 teak trees very soon. The members believe that all the teak trees which they have planted under TIST Program will get them good yield after 25 years. The members say that they are very proud and happy to carrying out the tree planting activity in TIST Program, which is developed for villagers.

துரிஞ்சாபுரம் மையத்தைச் சார்ந்த வசந்தம் சிறுகுழு

துரிஞ்சாபுரம் மையத்தில் மேக்களூர் எனும் கிராமத்தில் வசந்தம் எனும் சிறுகுழு TIST ன் சிறந்த செயல் பழக்கங்களை கடைபிடித்து வருகின்றது. இச்சிறு குழுவில் பச்சையப்பன் எனும் தோப்பு 2.11 ஏக்கர் பரப்பளவுடையது அதில் அவர்கள் அதிக இடைவெளி விட்டு 302 தேக்கு மரக்கன்றுகளை நடட்டுள்ளனர். மற்றொரு தோப்பான ராமமூர்த்தி தோப்பில் 0.93 ஏக்கர் பரப்பில் 150 தேக்கு மரங்களையும் நடட்டு பராமரித்து வருகின்றனர். இக்குழுவில் இரு தோப்புகளிலும் சேர்த்து 452 தேக்கு மரங்களை பெற்றுள்ளனர். இதில் ராமமூர்த்தி எனும் தோப்பு பாறைகளால் ஆனது இதனால் விவசாயம் செய்ய முடியாமல் மரம் நடவு செய்ய முடிவு செய்து TIST ல் இணைந்து மரம் நடவு செய்ய முடிவு செய்தனர்.

இக்குழுவின் கடைசி கணக்கெடுப்பு 26 மே 2008 அன்று நடைபெற்றது. இக்குழு உறுப்பினர்கள் கணக்கெடுப்பு மற்றும் TISTன் அனைத்து செயல்பாடுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். வரும் மாதங்களில் மேலும் 1000 தேக்கு மரங்களை நட இக்குழு உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். இவர்களது மண் மணற்பாங்கான நிலத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் நடுவதன் மூலம் இவர்கள் TIST ன் மூலமும் மேலும் 25 ஆண்டுக்கு பிறகு நடப்பட்டுள்ள தேக்கு மரக்கன்றிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். மேலும் TIST கிராமத்து மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் என்றும் இத்திட்டத்தில் சேர்ந்து மரம் வளர்ப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக மற்றும் சந்தோஷமாக உள்ளதாகவும் இக்குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.



Vasantham Small Group

வசந்தம் சிறுகுழு

டிஐஎஸ்டி நிகழ்வில் பங்குகொள்ள அங்கத்தினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்

1. ஒவ்வொரு சிறு குழுவிலும் குறைந்தது மூன்று வெவ்வேறு குடும்பங்களை சார்ந்த 6 முதல் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு சிறு குழுவும் குறைந்தது 1,000 உயிர் மரங்களை, டிஐஎஸ்டியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வளர்க்க வேண்டும்.
3. டிஐஎஸ்டியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் குறைந்தது 5,000 உயிர் மரங்களை கொண்டிருக்க வேண்டும்.
4. உங்கள் சிறு குழு ஒவ்வொரு வருடமும் 20, வருடங்களுக்கு அழிந்த அல்ல விழுந்தபோன மரங்களின் இடத்தில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
5. எல்லா சிறு குழுவும் கீரீன்ஹவுஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. டிஐஎஸ்டி ஒரு வருடத்திற்கு ஒரு உயிர் மரத்திற்கு ரூ.150 (US \$0.03) கொடுக்கும் (கீரீன் ஹவுஸ் உடன்படிக்கையை படித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்).
7. புதர்கள் அல்லது 4மீ உயரத்திற்கு குறைவாக வளரும் இனவகை மரங்களை டிஐஎஸ்டி மரமாக கணக்கில் எடுத்து கொள்ளாது.
8. 2மீஇடைவெளிக்கும் குறைவாக பயிரிடப்படும் மரங்கள் கணக்கில் எடுக்க இயலாது.
9. 10 வருடங்கள் அதற்கு மேல் வளர்ந்த மரங்களையே டிஐஎஸ்டி அறுவடை செய்ய அனுமதியளிக்கும். எனினும் ஒரு வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேலாக அறுவடை செய்ய கூடாது.
10. ஒவ்வொரு சிறு குழுவும் 33 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குறுகியகால மரங்கள் இருக்கவேண்டும். (உ.த. தைலமரம்) தற்பொழுதிய குழுக்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் குறுகியகால கழற்சி முறை மரங்களை வளர்ப்பின் அவர்கள் 5 வருடம் (2012) வரை கூடுதலான மரங்களை வளர்க்க காலம் கொடுக்கப்படும். அல்லது இந்த தகுதியடையும் வரை மரங்களை அறுவடை செய்ய இயலாது.
11. டிஐஎஸ்டி சிறு குழுக்கள் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வாளர்களை அழைத்து தங்கள் தோப்பினை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மற்ற சிறு குழுவினரோடு சேர்ந்து ஆய்வின் பொழுது, ஆய்வாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. சிறு குழு அங்கத்தினர் ஒன்றாக கூடி தங்களின் பயிற்சி முறைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாவிட்டால் மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.
13. சிறு குழு அங்கத்தினர் தாங்கள் மரங்களை வளர்க்கும் நிலத்தின் உரிமை சான்றினை அளிக்க வேண்டும்.
14. குழுவினர் அங்கத்தினர்கள் டிஐஎஸ்டி பயிற்சியில் பங்கு கொண்டு மற்ற குழுக்களுடன் தங்களின் சிறப்பு பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் சிறு குழு உள்ள பகுதியில் மற்ற சிறு குழுக்களும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் 100,000 மரங்களும் 5 வருடங்களுக்குள் 300,000 மரங்கள் வளர்க்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.